18th August 1960]

(*b*) The following roads in Bhavani taluk to a length of 37 miles 5 furlongs have been selected for being improved during 1960–61 :—

Name of road.	*Length.* M.	F.
1. Tavittupalayam-Appukudal road	7	1
2. Andipur-Ammapet road to Kannachipudur ...	5	2
3. Villitrippur to Tothikinar	11	5
4. Perundaliyur to M. 1/3 of Pavadaikavandanur to Oddathurai road	1	7
5. Guruvareddiyur to Sanichanthai	2	4
6. Kurichi to Kuchikalur	2	0
7. Chethampalayam to Peruvachi	2	2
8. Tothekuliampalayam to Thoppur	2	4
9. Appukudal to Punnam Puvanachi	2	4
Total ...	37	5

SRI P. G. MANICKAM : *கனம் அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட திட்டங்களில் 1960-61-ஆம் வருடத்திற்குள் எவைகளெல்லாம் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது? அவைகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது?*

THE HON. SRI P. KAKKAN : *இந்தத் திட்டங்கள் எல்லாம் 1960-61-க்குள் முடிக்கப்படவேண்டும் என்றுதான் திட்டமிடப் பட்டிருக்கிறது. அதற்காக தொகைகளும் ஒதுக்கப்பட்டிருக் கின்றன. பஸ் போகாமல் இருக்கும் 186 மைல்களுக்கு வேலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக 1,207 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பஸ் போய்க் கொண்டிருக்கிற ரோடுகளில் மிகவும் சீர்கெட்டுப்போய் இருக்கக் கூடிய 137 மைல்களுக்கு வேலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக் கிறது. இதற்காக 2·64 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.*

Showing of films to patients

* 278 *Q.*—SRI P. G. MANICKAM : *கனம் ரெவின்யு அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில ளிப்பாரா—*

(அ) அரசாங்க ஆஸ்பத்திரிகளிலே உள்ள நோயாளிகளுக்கு சினிமா படங்கள் காட்டுவதற்கான திட்டம் ஏதாவது பரிசீலனையில் இருக்கிறதா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் யாவை?

THE HON. SRI M. A. MANICKAVELU : (*a*) No, Sir.

(*b*) Does not arise.